

DEPARTMENTAL EXAMINATIONS (COMPUTER BASED TEST)**Name of the Test**

Departmental Test in Commercial Taxes Acts – Part – I (Without Books)	129
---	-----

Maximum Time: Two Hour

Maximum Marks: 80

IMPORTANT INSTRUCTIONS**OBJECTIVE TYPE**

கொள்குறி வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்கத் தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளைக் கவனமாகப் படிக்கவும்.

1. This computer based Test contains 80 number of questions in objective Type.
இந்தக் கணினி வழித் தேர்வானது, 80 கொள்குறி வகையிலான வினாக்களைக் கொண்டது.
2. Answer all questions. Each question carries one mark
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண் உடையது.
3. In case of doubt, English version is the Final.
வினாக்களில் சந்தேகம் இருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.
4. Words of masculine gender in these questions shall, where the context so require, be taken to include feminine gender.
இந்த வினாக்களில் இடம் பெற்றுள்ள ஆண் பாலினத்தவரின் வார்த்தைகளில் தேவைப்படின, சூழலுக்கேற்ப பெண் பாலினத்தவரின் வார்த்தைகளும் அடங்கும்.
5. Before answering the questions in CBT, candidates should read the following instructions displayed in the monitor:
விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விற்கு விடையளிக்கத் தொடங்கும் முன் கணினியின் திரையில் தோன்றும் அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்.
 - a) One question will be displayed on the screen at a time.
ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும்.
 - b) Time available for you to complete the examination will be displayed through a countdown timer in the top right-hand corner of the screen. It will display

098 OK 41

1. The term 'casual taxable person' includes
தற்செயல் வரி விதிக்கத்தக்க நபர் என்பது

- (A) A person occasionally supplying goods or services or both in a State or a Union territory where he has no fixed place of business
எந்நபர் நிலையான வணிக இடம் எதுவுமின்றி சரக்குகள் வழங்குகை அல்லது சேவைகள் வழங்குகை அல்லது இரண்டினையும் வழங்குவதை உள்ளடக்கிய நடவடிக்கையை எப்போதாவது மேற்கொள்கிறாரோ அந்நபர்
- (B) A person occasionally supplying goods or services or both in a State or a Union territory where he has fixed place of business
எந்நபர் நிலையான வணிக இடம் கொண்டு சரக்குகள் வழங்குகை அல்லது சேவைகள் வழங்குகை அல்லது இரண்டினையும் வழங்குவதை உள்ளடக்கிய நடவடிக்கையை எப்போதாவது மேற்கொள்கிறாரோ அந்நபர்
- (C) Both (A) and (B)
(A) மற்றும் (B) இரண்டும்
- (D) None of the above
மேற்கூறிய எதுவுமில்லை

2. An exempt supply includes
விலக்களிக்கப்பட்ட வழங்குகை என்பது

- (A) Supply of goods or services or both which attracts Nil rate of tax
சரக்கு மற்றும் சேவை அல்லது இரண்டிற்கும் வரி விகிதம் இல்லாத வரியினை ஈர்க்கும் வழங்குகை
- (B) Non-taxable supply
வரி அல்லாத வழங்குகை
- (C) Supply of goods or services or both which are wholly exempt from tax under Section 11 of the CGST Act or under Section 6 of IGST Act
ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் (IGST) 6 ம் பிரிவின் கீழ் மற்றும் மத்திய சேவை வரிச் சட்டம் பிரிவு 11 ன் கீழும் முழுவதும் விலக்களிக்கப்பட்ட சரக்குகள் (அல்லது) சேவைகள் அல்லது இரண்டிற்கும் வழங்குகையை உள்ளடக்கியது
- (D) All of the above
மேலே உள்ள அனைத்தும்

3. Capital goods include
மூலதனச் சரக்குகள் என்பது
- (A) Goods, the value of which is capitalized in the books of accounts
வரவு - செலவுப் புத்தகக் கணக்கில் மூலதனமாகக்கப்பட்டதன் மதிப்புள்ள சரக்குகள்
- (B) Goods which are used or intended to be used in the course or furtherance of business
வணிகத்தின் போது அல்லது அவ்வணிகத்தினை மேல் நடத்தும் வகையில் பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தக் கருதப்பட்ட சரக்குகள்
- (C) Both (A) and (B)
(A) மற்றும் (B) இரண்டும்
- (D) None of the above
மேற்கூறிய எதுவுமில்லை
4. What would be the tax rate applicable in case of mixed supply?
கலப்பு வழங்குகையில் வரி விதிப்பு என்னவாக இருக்கும்?
- (A) Tax rate as applicable on supply attracting the lowest rate of tax
குறைந்த வரி விகிதம் கொண்டுள்ள வழங்குகைக்கான வரியே அதனோடு இணைக்கப்பட்டுள்ள அனைத்து வழங்குகைகளுக்கும் பொருந்தும்
- (B) Tax rate as applicable on supply attracting the highest rate of tax
அதிக வரி விகிதம் கொண்டுள்ள வழங்குகைக்கான வரியே அதனோடு இணைக்கப்பட்டுள்ள அனைத்து வழங்குகைகளுக்கும் பொருந்தும்
- (C) Tax @ 28%
28% வரி
- (D) None of the above
மேற்கூறிய எதுவுமில்லை
5. What are the taxes levied on an intra-State supply?
மாநிலத்திற்குப்பட்ட நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் வழங்குகைக்கு விதிக்கப்படும் வரிகள் என்ன?
- (A) CGST
மைய சரக்கு மற்றும் சேவை வரி (CGST)
- (B) SGST
மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST)
- (C) CGST and SGST
மைய சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரி
- (D) IGST
ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (IGST)

6. What are the supplies on which reverse charge mechanism would apply now?
இன்றைய நாளில் எதிரிடைக் கட்டண அடிப்படையில் வரி செலுத்துதல் பொருந்தக்கூடிய வழங்குகைகள் எவை?
- (A) Notified categories of goods or services or both under section 9(3)
சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தின் பிரிவு 9(3) ல் அட்டவணைப்படுத்தப்பட்ட சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டின் வழங்குகைகள்
- (B) Inward supply of goods or services or both from an unregistered dealer under Section 9(4)
சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தின் பிரிவு 9(4) ன் கீழ் கொள்முதல் செய்யப்பட்ட சரக்குகள் சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டின் வழங்குகைகள்
- (C) Both the above
மேற்கூறிய இரண்டும்
- (D) None of the above
மேற்கூறிய எதுவுமில்லை
7. Can composition scheme be availed if the registered person effects inter~State supplies?
இணக்க வரி விதிப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்த நபர் ஒருவர், மாநிலங்களுக்கிடையேயான வழங்குகையை மேற்கொள்ள இயலுமா?
- (A) Yes
ஆம்
- (B) No
இல்லை
- (C) Yes, subject to prior approval of the Central Government
ஆம், மத்திய அரசின் முன் ஒப்புதலுக்கு உட்பட்டது
- (D) Yes, subject to prior approval of the concerned State
ஆம், மாநில அரசின் முன் ஒப்புதலுக்கு உட்பட்டது
8. Which exemption option is right from the following?
பின்வருவனவற்றிலுள்ள எந்தக் கூற்று விலக்களித்தலுக்கு பொருத்தமானது?
- (A) For letting out any immovable property
எவ்வித அசையாச் சொத்தையும் வாடகைக்கு விடுதல்
- (B) For letting out any residential dwelling for use as residence
வசிப்பிடமாகப் பயன்படுத்துவதற்கு குடியிருப்புப் பகுதியை வாடகைக்கு விடுதல்
- (C) For letting out any residential property irrespective of its use
குடியிருப்புப் பகுதியினை எவ்வித பயன்பாட்டிற்காகவும் வாடகைக்கு விடுதல்
- (D) None of the above
மேற்கூறியவற்றில் எதுவுமில்லை

9. Services by educational institution is exempted if the services are to
பின்வருவனவற்றினுள் கல்வி நிறுவனத்தால் வழங்கப்படும் எந்த சேவை வழங்குகை வரி
விலக்களிக்கப்பட்ட வழங்குகையின் கீழ் வரும்?
- (A) Any common man
தனிமனிதருக்கு வழங்கப்படும் சேவை வழங்குகை
- (B) Its own students, faculty /staff
அக்கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள்/பணியாற்றும் ஆசிரியர்கள்/ஊழியர்கள்
- (C) Both (A) and (B)
(A) மற்றும் (B) இரண்டும்
- (D) None of the above
மேற்கூறிய எதுவுமில்லை
10. What is time of supply of goods, in case of forward charge?
நேரிடைக் கட்டண அடிப்படையில் வரி வசூலிக்க சரக்கின் வழங்குகை காலம் என்ன?
- (A) Date of issue of invoice
விலைப்பட்டியல் வழங்கப்பட்ட நாள்
- (B) Due date of issue of invoice
வழங்குகை பொறுத்து விலைப்பட்டியல் வழங்குவதற்கு வேண்டுகிற கடைசி
நாள்
- (C) Date of receipt of consideration by the supplier
வழங்குகையை பொறுத்து செலுத்துகையை வழங்குநர் பெறும் தேதி
- (D) Earlier of (A) and (B)
(A) மற்றும் (B) எது முன்னர் வருகிறதோ அதற்குள்
11. The value of supply should include
வழங்குகை மதிப்பு என்பது எதனை உள்ளடக்கியது?
- (A) Any non-GST taxes, duties, cesses, fees charged by supplier separately
வழங்குநரால் தனித்தனியாக விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில்லாத வாகன,
தீர்வை மேல் வரிகள்
- (B) Interest, late fee or penalty for delayed payment of any consideration for any
supply of goods or services
வழங்குகை அல்லது அதன் வெகுமானம் இவற்றின் மீது காலம் தாழ்த்தி செலுத்துகை
செய்வதற்கான வட்டி, தாமதக் கட்டணம் அல்லது தண்டத்தொகை
- (C) Subsidies directly linked to the price except subsidies provided by the Central
and State Government
மைய மற்றும் மாநில அரசால் அளிக்கப்படும் ஊக்க உதவித்தொகைகள் நீங்கலாக
விலையுடன் நேரடியாக இணைக்கப்பட்ட ஊக்க உதவித்தொகை
- (D) All of the above
மேலே உள்ள அனைத்தும்

12. Whether credit on inputs should be availed based on receipt of documents or receipt of goods?
உள்ளீட்டு வரியினை துய்த்தல் என்பது ஆவணங்களை பெறுதலின் அடிப்படையிலான அல்லது சரக்கு வழங்குகையைப் பெற்ற பின்னரா?
- (A) Receipt of goods
சரக்கு வழங்குகையைப் பெறுதல்
- (B) Receipt of Documents
ஆவணங்களைப் பெறுதல்
- (C) Both (A) and (B)
(A) மற்றும் (B) ஆகியவற்றைப் பெற்ற பின்னர்
- (D) Either earlier of (A) or (B)
(A) அல்லது (B) இவற்றுள் எது முன்னதாகப் பெறப்பட்டதோ அதன் அடிப்படையில்
13. What is the maximum time limit to claim the Input tax credit?
உள்ளீட்டு வரி வரவை கோருவதற்கான அதிகபட்ச கால வரம்பு என்ன?
- (A) Till the date of filing annual return
வருடாந்திர படிவத்தினை தாக்கல் செய்யும் தேதி வரை
- (B) Due date of September month which is following the financial year
தொடர்புடைய நிதியாண்டினை அடுத்து வரும் செப்டம்பர் மாத நமூனா செலுத்தும் இறுதி தேதிக்குள்
- (C) Earlier of (A) or (B)
(A) மற்றும் (B) எது முன்னர் வருகிறதோ அதற்குள்
- (D) Later of (A) or (B)
(A) மற்றும் (B) எது பின்னர் வருகிறதோ அதற்குள்
14. The time limit beyond which if goods are not returned, the capital goods sent for Job-work shall be treated as supply
சில்லரை வேலையின் பொருட்டு அனுப்பப்பட்ட மூலதனச் சரக்குகள் குறிப்பிட்ட எந்த காலக்கெடுவுக்குள் திரும்பப் பெறப்படாவிட்டால் வழங்குகையாகக் கருதப்படும்?
- (A) One Year
ஒரு வருடம்
- (B) Three years
மூன்று வருடங்கள்
- (C) Five years
ஐந்து வருடங்கள்
- (D) Seven Years
ஏழு வருடங்கள்

15. In case of supply of plant and machinery on which ITC is taken, tax to be paid on is தொழிற்சாலை மற்றும் இயந்திரத் தொகுதி வழங்குகையின் மீது எடுக்கப்பட்ட உள்ளீட்டு வரிக்கான வரி செலுத்துதல் என்பது?
- (A) Amount equal to ITC availed less 5% for every quarter or part there of
எடுக்கப்பட்ட உள்ளீட்ட வரி வரவிற்கு சமமான தொகையை ஒவ்வொரு காலாண்டிற்கும் 5% கழிந்து எடுக்கப்பட்ட தொகை அல்லது அதன் ஒரு பகுதித் தொகை
- (B) Tax on transaction value
பரிவர்த்தனை மதிப்பின் மீதான வரி
- (C) Higher of above (A) and (B)
மேலே (A) மற்றும் (B) -ல் எது அதிகமோ அத்தொகை
- (D) Lower of above (A) and (B)
மேலே (A) மற்றும் (B) -ல் எது குறைவோ அத்தொகை
16. Which of the following forms are used for registration? பின்வரும் படிவங்களில் எது சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப் பயன்படுத்தப்படுகிறது?
- (A) Form GSTR -1
படிவம் GSTR -1
- (B) Form GSTAPL-01
படிவம் GSTAPL-01
- (C) Form GST REG-01
படிவம் GST REG-01
- (D) Form GST RFD-01
படிவம் GST RFD-01
17. PAN issued under the Income Tax Act is mandatory for grant of registration. வருமான வரிச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிரந்தரக் கணக்கு எண் (PAN) கீழ்க்கண்ட எந்நிகழ்வில் பதிவுச்சான்று வழங்குவதற்கு கட்டாயமானதாகும்?
- (A) It is one of the documents listed
இது பட்டிலிடப்பட்ட ஆவணங்களில் ஒன்றாகும்
- (B) Yes, but non-resident taxable person may be granted registration on the basis of any other document.
ஆம், ஆனால் குடியரிமை பெறாத வரி விதிக்கத்தக்க நபருக்கு வேறு எந்த ஆவணத்தின் அடிப்படையிலும் பதிவுச்சான்று வழங்கப்படலாம்
- (C) Yes, but persons required to deduct tax at source u/s 51 may have TAN in lieu of PAN
ஆம், ஆனால் பிரிவு 51 ன் படி வரிப்பிடித்தம் செய்ய வேண்டுறுத்தப்பட்டிருக்கும் நபர் நிரந்தரக் கணக்கு எண்ணுக்குப் பதிலாக வரிப்பிடித்தம் மற்றும் வசூலிப்புக் கணக்கு எண் கொண்டிருக்கலாம்
- (D) Both (B) and (C)
(B) மற்றும் (C) இரண்டும்

18. Who can submit application for registration in Form GST REG-09?
படிவம் GST REG-09 இல் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை யார் சமர்ப்பிக்க முடியும்?
- (A) Non-Resident taxable person
குடியரிமை பெறாத வரி விதிக்கத்தக்க நபர்
- (B) Input service distributor
உள்ளீட்டு சேவை விநியோகிப்பவர்
- (C) Person deducting tax at source
ஆதாரத்தில் வரிப்பிடித்தம் செய்யும் நபர்
- (D) Person collecting tax at source
ஆதாரத்தில் வரி வசூலிக்கும் நபர்
19. A credit note is issued by _____ and it is a document accepted for GST purposes.
கீழ்க்கண்டவற்றுள் சரக்கு மற்றும் சேவை வரி நோக்கில் வரவுக் குறிப்பு ஆவணமானது இந்நபரால் - கீழ்க்கண்டவற்றுள் எந்தக் காரணத்திற்கான வழங்கப்படுகிறது?
- (A) Supplier, for reducing the tax/taxable value
வழங்குநர் - வரி விதிக்கத்தக்க மதிப்பைக் குறைப்பதற்காக
- (B) Recipient, for reducing the tax/taxable value
பெறுநர் - வரி விதிக்கத்தக்க மதிப்பைக் குறைப்பதற்காக
- (C) Supplier, for increasing the tax/taxable value
வழங்குநர் - வரி விதிக்கத்தக்க மதிப்பை அதிகரிக்க
- (D) Recipient, for increasing the tax/taxable value
பெறுநர் - வரி விதிக்கத்தக்க மதிப்பை அதிகரிப்பதற்காக
20. The books and other records under section 35 are to be maintained at
பிரிவு 35 இன் கீழ் புத்தகங்கள் மற்றும் பிற ஆவணங்கள் பராமரிக்கப்பட வேண்டும்?
- (A) Place where the books and accounts are maintained
புத்தகங்கள் மற்றும் கணக்குகள் பராமரிக்கப்படும் இடம்
- (B) Place of address of the Proprietor/Partner/Director/Principal
உரிமையாளர்/பங்குதாரர்/இயக்குநர்/முதன்மை வணிகரது முகவரி இடம்
- (C) Principal place of business mentioned in the Certificate of Registration
பதிவுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள வணிகத்தின் முதன்மை இடம்
- (D) Any of the above
மேலே உள்ள ஏதேனும் ஒன்று

21. Which of the following is true?

பின்வருவனவற்றில் எது உண்மை?

- (A) The Commissioner may extend the time-limit for furnishing the details of outward supplies by notification for valid reasons
ஆணையர், வெளிப்புற வழங்குகை தொடர்பான விவரங்களை வழங்குவதற்கான கால வரம்பினை உரிய காரணங்களின் அடிப்படையில் அறிவிக்கையின் மூலம் நீட்டிக்கலாம்
- (B) The details of outward supplies shall include details of debit notes, credit notes and revised invoices issued in relation to outward supplies
வெளிப்புற வழங்குகை குறித்த விவரங்களில் செலவுக்குறிப்புகள், வரவுக் குறிப்புகள் மற்றும் வெளிப்புற வழங்குகை தொடர்பாக வழங்கப்பட்ட திருத்தப்பட்ட விலைப் பட்டியல் ஆகியவை கட்டாயம் இருத்தல் வேண்டும்
- (C) The details of outward supplies shall be submitted in Form GSTR-1 by all the registered taxable person other than ISD, non-resident tax payer and a person paying tax under section 10, section 51 and section 52
உள்ளீட்டு சேவை விநியோகிப்பவர், குடியரிமை இல்லாத வரி விதிக்கத்தக்க நபர் மற்றும் பிரிவு 10, 51, 52-ன் படி வரி செலுத்தும் நபர்கள் நீங்கலாக பதிவு பெற்ற அனைத்து வரி விதிக்கத்தக்க நபர்களும் வெளிப்புற வழங்குகை குறித்த விபரங்களை படிவம் GSTR-1 ல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்
- (D) All the above
மேற்கண்ட அனைத்தும்

22. Every tax payer paying tax under section 10 (Composition levy) shall file the return in

பிரிவு 10-ன் கீழ் இணக்கவரி செலுத்தும் நபர் தமது மாதாந்திரப் படிவத்தினை கீழ்க்கண்டவாறு தாக்கல் செய்ய வேண்டும்?

- (A) Form GSTR-3 by 18th of the month succeeding the quarter
ஒவ்வொரு காலாண்டைத் தொடர்ந்து வரும் மாதத்தின் 18 ம் தேதிக்குள் படிவம் GSTR-3 ல் தாக்கல் செய்ய வேண்டும்
- (B) Form GSTR-4 by 18th of the month succeeding the quarter
காலாண்டைத் தொடர்ந்து வரும் மாதத்தின் 18 ம் தேதிக்குள் GSTR-4 ல் தாக்கல் செய்ய வேண்டும்
- (C) Form GSTR-4 by 18th of the succeeding month
வரி விதிப்பு மாதத்தினை தொடர்ந்து வரும் மாதத்தின் 18 ம் தேதிக்குள் படிவம் GSTR-4 ல் தாக்கல் செய்ய வேண்டும்
- (D) Form GSTR-4 by 20th of the month succeeding the quarter
ஒவ்வொரு காலாண்டைத் தொடர்ந்து வரும் மாதத்தின் 20 ம் தேதிக்குள் படிவம் GSTR-4 ல் தாக்கல் செய்ய வேண்டும்

23. The certificate of details of tax deducted by the deductor shall be furnished to the deductee in form
வரிப் பிடித்தம் செய்யப்பட்ட விபரங்களை அவ்வாறு வரிப்பிடித்தம் செய்பவர் கீழ்க்கண்ட எந்த படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும்?
- (A) GSTR 7
(B) GSTR 7A
(C) GSTR 2A
(D) GSTR 1A
24. The annual return shall be filed by the registered taxable person (other than dealers paying tax under section 10) in form.
பிரிவு 10 ன் கீழ் வரி செலுத்துபவர் நீங்கலாக இச்சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற நபர் தமது வருடாந்திரப் படிவத்தை கீழ்க்கண்ட எந்தப் படிவத்தில் தாக்கல் செய்ய வேண்டும்?
- (A) GSTR 7
(B) GSTR 9
(C) GSTR 9A
(D) GSTR 10
25. Balance in electronic credit ledger can be utilized against which liability?
மின்னணு வரவுப் பேரேட்டில் உள்ள மீதி இருப்பினை கீழ்க்கண்ட எந்த பாக்கியினை செலுத்த பயன்படுத்தலாம்?
- (A) Output tax payable
வெளிப்புற வழங்குகையின் வரி செலுத்துதல்
(B) Interest
வட்டி
(C) Penalty
அபராதம்
(D) All of them
மேற்கண்ட அனைத்தும்
26. At what rate should the tax be collected at source?
ஆதாரத்தில் வரிப் பிடித்தம் எந்த விகிதத்தில் செய்யப்பட வேண்டும்
- (A) Not exceeding 0.5%
0.5% மிகாமல்
(B) Not exceeding 1%
1% மிகாமல்
(C) Not exceeding 2%
2% மிகாமல்
(D) Not exceeding 3%
3% மிகாமல்

27. Refund application is to be filed before the expiry of _____ from the relevant date,
வரி திருப்பப் பெறுதல் தொடர்பான விண்ணப்பத்தினை அதே வரிக் காலம் காலாவதி ஆகும் முன்னர் தொடர்புடைய தேதியிலிருந்து _____ க்குள் தாக்கல் செய்ய வேண்டும்?
- (A) Two years
இரண்டு ஆண்டுகள்
- (B) One year
ஒரு வருடம்
- (C) 180 days
180 நாட்கள்
- (D) 260 days
260 நாட்கள்
28. Interest on refund amount is required to be paid after expiry of _____ from the date of receipt of the application
வரி திருப்பப் பெறுதலுக்கான வட்டிக்கொகை விண்ணப்பம் பெற்று _____ காலாவதியாகி விட்ட நிகழ்வில் வழங்கப்பட வேண்டும்?
- (A) 60 days
60 நாட்கள்
- (B) 90 days
90 நாட்கள்
- (C) 180 days
180 நாட்கள்
- (D) 240 days
240 நாட்கள்
29. What is the rate of interest to be payable in case of delay in sanctioning the refund claimed?
வரி திருப்பப் பெறுதல் விண்ணப்பத்தினை ஒப்பளிக்க தாமதம் ஏற்படின் தரப்பட வேண்டிய வட்டி விகிதம்?
- (A) Not exceeding 12%
12% மிகாமல்
- (B) Not exceeding 10%
10% மிகாமல்
- (C) Not exceeding 08%
08% மிகாமல்
- (D) Not exceeding 06%
06% மிகாமல்
30. What is the time period within which the final assessment order should be passed?
இறுதி வரி கணிப்பாணை பிறப்பிக்கப்பட வேண்டிய கால அளவு என்ன?
- (A) Six months from the date of the provisional assessment
தற்காலிக வரி கணிப்பாணை பிறப்பித்த நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள்
- (B) Nine months from the date of the provisional assessment
தற்காலிக வரி கணிப்பாணை பிறப்பித்த நாளிலிருந்து ஒன்பது மாதங்களுக்குள்
- (C) Three months from the date of the provisional assessment
தற்காலிக வரி கணிப்பாணை பிறப்பித்த நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள்
- (D) One month from the date of the provisional assessment
தற்காலிக வரி கணிப்பாணை பிறப்பித்த நாளிலிருந்து ஒரு மாதங்களுக்குள்

31. Whether all the returns submitted under Section 39 will be scrutinised?
பிரிவு 39 இன் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து மாதாந்திர படிவங்களும் கூர்ந்தாய்வு செய்யப்படுமா?
- (A) No, 50% of the returns submitted under Section 39 will be scrutinised
இல்லை, பிரிவு 39 இன் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட படிவங்களில் 50% மட்டும் கூர்ந்தாய்வு செய்யப்படும்
- (B) Yes, 50% of the returns submitted under Section 39 will be scrutinised
ஆம், பிரிவு 39 இன் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட படிவங்களில் 50% மட்டும் கூர்ந்தாய்வு செய்யப்படும்
- (C) No, Returns submitted under Section 39 will be self-assessed and proper officer may select any return for scrutiny under this Section
இல்லை, பிரிவு 39 இன் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்துப் படிவங்களும் சுய வரி கணிப்பு முறையில் தாக்கல் செய்யப்பட்டவை எனவே உரிய அலுவலர் கூர்ந்தாய்வு செய்ய எந்தளவு படிவங்களையும் தேர்ந்தெடுக்கலாம்
- (D) No, 35% of the returns submitted under Section 39 will be scrutinised
இல்லை, பிரிவு 39 படிவங்களில் 35% மட்டும் கூர்ந்தாய்வு செய்யப்படும்
32. The time limit for completion of the audit u/s 65(1) is
பிரிவு 65(1) ன் கீழ் தணிக்கையை முடிப்பதற்கான கால வரம்பு
- (A) Six months from the date of commencement of audit
தணிக்கை தொடங்கிய நாளிலிருந்து ஆறு மாதங்கள்
- (B) Three months from the date of commencement of audit
தணிக்கை தொடங்கிய நாளிலிருந்து மூன்று மாதங்கள்
- (C) One year from the date of commencement of audit
தணிக்கை தொடங்கிய நாளிலிருந்து ஒரு வருடம்
- (D) None of the above
மேற்கூறியவை எதுவுமில்லை
33. As per the provisions of section 67 Power of inspection, search and seizure *Initiation* Of action under this section is by a Proper Officer not below the rank of
பிரிவு 67 இன் விதிகளின்படி ஆய்வு தேடுதல் மற்றும் கைப்பற்றுதலுக்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் அதிகாரம் படைத்த உரிய அலுவலர்
- (A) Assistant Commissioner
உதவி ஆணையர்
- (B) Deputy Commissioner
துணை ஆணையர்
- (C) Joint Commissioner
இணை ஆணையர்
- (D) Commissioner of GST
GST ஆணையர்

34. What is the time limit for issue of order in case of fraud, mis-statement or suppression under section 74?

மோசடி/தவறான அல்லது வேண்டுமென்றே உண்மையை மறைத்து விவர அறிக்கையை தாக்கல் செய்த இனங்களில் பிரிவு - 74 ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய கால வரம்பு?

- (A) 30 Months
30 மாதங்கள்
- (B) 18 Months
18 மாதங்கள்
- (C) 5 years
5 ஆண்டுகள்
- (D) 3 years
3 ஆண்டுகள்

35. What is the maximum amount of demand for which the officer can issue an Order under section 73 in case of other than fraud, mis-statement or suppression?

மோசடியாலோ/வேண்டுமென்றோ அல்லது பிற காரணங்களினால் தவறான விவர அறிக்கையை தாக்கல் செய்த இனங்களில் பிரிவு 73 ன் கீழ் பிறப்பிக்கப்படும் அதிகபட்ச கேட்புகை ஆணை?

- (A) Amount of tax + interest + penalty of 10% of tax
வரி + வட்டி + வரியின் மீது 10% அபராதம்
- (B) Amount of tax + interest + penalty of 10% of tax or Rs.10,000 Whichever is higher
வரி + வட்டி + வரியின் மீது 10% அல்லது ரூ. 10,000 இதில் எது அதிகமோ அந்த அபராதம்
- (C) Rs. 10,000
ரூ. 10,000
- (D) Amount of tax + interest + 25% penalty.
வரி + வட்டி 25% அபராதம்

36. Recovery of Tax (under section 79) payable by a defaulter can be made from உரிய வரியினை செலுத்தத் தவறியவரது வரித் தொகையினை (பிரிவு 79) கீழ்க்காணும் எவரிடமிருந்து வசூல் செய்யலாம்?

- (A) Customer
வாடிக்கையாளர்
- (B) Bank
வங்கி
- (C) Post Office
தபால் அலுவலகம்
- (D) All the above
மேலே உள்ள அனைத்தும்

37. What liabilities can be recovered on account of first charge on the property of such taxable person or such person as per section 82 of the CGST Act – 2017?
வரிபாக்கியின் பொருட்டு வரி விதிக்கத்தக்க நபர் அல்லது அத்தகைய நபரின் சொத்தின் மீது முதல் பொருப்பிணைப் பற்று செய்து கீழ்க்கண்டவற்றுள் எதனை/எவற்றை 2017 பிரிவு 82-ன் படி செலுத்த உரிமை கோரலாம்?
- (A) Tax
வரி
- (B) Interest
வட்டி
- (C) Penalty
அபராதம்
- (D) All of the above
மேலே உள்ள அனைத்தும்
38. Provisional attachment can be done under section 83
பிரிவு 83 இன் கீழ் வருவாயை பாதுகாப்பதற்கு எப்போது தற்காலிகப் பற்றுகை மேற்கொள்ளலாம்?
- (A) Before completion of proceedings
சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முன்னர்
- (B) After completion of proceedings
சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர்
- (C) After 3 attempts to recover dues
நிலுவைத் தொகையினை வசூலிக்க மூன்று முறை முயன்ற பின்னர்
- (D) Only if there is risk of delinquency in payment of dues
நிலுவைத் தொகையினை வசூலிப்பதில் கடமையின்று வழுவதல் அபாயம் இருந்தால் மட்டும்
39. In terms of Rule 142(7) of the CGST Rules, any rectification of order, in accordance with the provisions of section 161, shall be made by the proper officer in
மைய GST விதி 142(7) மற்றும் பிரிவு 161-ன்படி வரி கணிப்பாணையில் உரிய அலுவலரால் திருத்தம் மேற்கொள்ளப்படும் படிவம் ?
- (A) Form GST DRC-07
படிவம் GST DRC-07
- (B) Form GST DRC-08
படிவம் GST DRC-08
- (C) Form GST DRC-09
படிவம் GST DRC-09
- (D) Form GST DRC-10
படிவம் GST DRC-10

40. Who is liable to pay the tax in case of Principal and Agent?
முதன்மை வணிகர் மற்றும் முகவர் இருவரின் யார் வரி செலுத்த பொறுப்பானவர்/
பொறுப்பானவர்கள்?
- (A) Principal
முதன்மை வணிகர்
- (B) Agent
முகவர்
- (C) Both jointly and severally
முதன்மை வணிகர் மற்றும் முகவர் கூட்டாகவும், தனித்தனியாகவும்
- (D) Jointly
முதன்மை வணிகர் மற்றும் முகவர் கூட்டாக
41. Intimation regarding appointment of liquidator should be given to the Commissioner within 30 days of
கலைப்பு அலுவலர் நியமனம் குறித்த எந்த விபரத்தினை அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட
30 நாட்களுக்குள் ஆணையருக்கு கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டும்?
- (A) Liquidation
கலைத்தல்
- (B) Cancellation of registration
பதிவுச்சான்று இரத்து
- (C) Appointment of Liquidator
கலைப்பு அலுவலர் நியமனம்
- (D) Order of Court
நீதிமன்ற உத்தரவு
42. Who is liable to pay tax if the business of an individual is discontinued before his death?
தனிநபரின் இறப்புக்கு முன்பு அந்நபரால் நடத்தி வரப்பட்ட வணிகமானது
தொடராமலிருக்குமானால் அந்நபரிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய வரியினை செலுத்தப்
பொறுப்பானவர்கள்?
- (A) Board of Directors or Manager
இயக்குநர் குழு அல்லது மேலாளர்
- (B) Any member of his person who is willing to pay
அந்நபரின் சார்பாக பணம் செலுத்த விரும்பும் எந்த நபரும்
- (C) Legal representative of taxable person
வரி விதிக்கத்தக்க நபரின் சட்டப் பூர்வ பிரதிநிதி
- (D) Employee
அந்நிறுவனப் பணியாளர்

43. In case of discontinuance of HUF business, the liability would arise till the date of
இந்தது கூட்டுக் குடும்ப வணிகம் இடைநிறுத்தம் செய்யப்படும் பட்சத்தில் இது செலுத்த வேண்டிய வரி நிலுவை எந்நாள் வரை எழுப்பப்படும்?
- (A) Discontinuance
இடைநிறுத்தம்
- (B) Court verdict
நீதிமன்ற தீர்ப்பு
- (C) As mutually agreed upon by the HUF members
இந்து கூட்டுக் குடும்ப உறுப்பினர்களால் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட படி
- (D) Determination of liability by the Department
சம்பந்தப்பட்ட துறையால் நிர்ணயிக்கப்பட்ட வரி நிலுவையின் படி
44. The Authority for Advance Ruling shall comprise of
முன்னதாகத் தீர்மானிக்கும் அதிகார அமைப்பின் உள்ளடக்கம் யாது?
- (A) One member from amongst the officers of Central tax and one member from amongst the officers of State tax / Union Territory tax
மைய வரி சார்பாக அலுவலர் ஒருவரும் மற்றும் மாநில/யூனியன் பிரதேச வரி சார்பாக அலுவலர் ஒருவரும் உறுப்பினராக இருப்பார்கள்
- (B) One sitting High Court Judge
பணியிலுள்ள உயர் நீதிமன்ற நீதியரசர்
- (C) (A) and (B)
(A) மற்றும் (B)
- (D) (A) or (B)
(A) அல்லது (B)
45. When should the opportunity of hearing be given to applicant or the appellant for rectification of advance ruling?
கீழ்க்கண்டவற்றுள் எந்த சூழ்நிலையின்போது விண்ணப்பதாரர் அல்லது மேல்முறையீட்டாளரின் வாதத்தை கேட்பதற்கான வாய்ப்பு முன்னதாகத் தீர்மானிக்கும் அதிகார அமைப்பின் திருத்தம் தொடர்பாக வழங்கப்பட வேண்டும்?
- (A) If the rectification has the effect of enhancing the tax liability
திருத்தமானது வரிக்கடப்பாட்டினை அதிகரிக்கும் விளைவைக் கொண்டிருந்தால்
- (B) If the rectification has the effect of reducing the amount of admissible input tax credit
திருத்தமானது அனுமதிக்கப்பட்ட உள்ளீட்டு வரி வரவினை குறைக்கும் விளைவைக் கொண்டிருந்தால்
- (C) (A) or (B)
(A) அல்லது (B)
- (D) None of the above
மேற்கூறிய எதுவுமில்லை

46. The fee for filing an application for Advance Ruling is
முன்னதாகத் தீர்மானிக்கும் அதிகார அமைப்பிடம் விண்ணப்பத்தினைத் தாக்கல் செய்ய
நிர்ணயிக்கப்பட்ட கட்டணம்
- (A) Rs. 5,000 under CGST Act
CGST சட்டத்தின் கீழ் ரூ. 5,000
- (B) Rs. 5,000 under SGST Act
SGST சட்டத்தின் கீழ் ரூ. 5,000
- (C) Rs. 5,000 each under CGST and SGST Act
CGST மற்றும் SGST சட்டத்தின் கீழ் ரூ. 5,000
- (D) Rs. 10,000 under any of the above Act
மேற்கூறிய ஏதேனும் ஒரு சட்டத்தின் கீழ் ரூ. 10,000
47. When will the inputs and/or capital goods sent to job-work become a supply?
கீழ்க்கண்ட எந்த சூழ்நிலையில் சில்லரை வேலையின் (job-work) பொருட்டு அனுப்பப்பட்ட
உள்ளீட்டு மற்றும்/(அல்லது) மூலதனச் சரக்குகள் வழங்குகையாகக் கருதப்படும்?
- (A) When the inputs and/or capital goods sent to job-worker are not received within
1 year or 3 years respectively
சில்லரை வேலையாளருக்கு அனுப்பப்பட்ட உள்ளீட்டு மற்றும்/மூலதனச் சரக்குகள்
அனுப்பப்பட்டு 1 மற்றும் 3 வருடங்களைக் கடந்த பின்னர் திரும்பப்
பெறப்படவில்லையெனில்
- (B) When the inputs and/or capital goods sent to job-worker are not supplied, with or
without payment of tax, from the job-workers place within 1 year or 3 years
respectively
உள்ளீட்டு மற்றும் அல்லது மூலதனச் சரக்குள் சில்லரை வேலையாட்களுக்கு
அனுப்பப்பட்டு அது வழங்குகையாக வரி செலுத்தப்பட்டோ அல்லது வரி
செலுத்தப்படாமலோ சில்லரை வேலையாட்களிடமிருந்து முறையே 1 மற்றும் 3
வருடங்களில் அனுப்பப்படாமலிருந்தால்
- (C) Both under (A) and (B)
மேற்கூறிய (A) அல்லது (B) சூழ்நிலைகளில்
- (D) None of the above
மேற்கூறிய எதுவுமில்லை

48. GST is applicable on
கீழ்க்கண்டவற்றுள் எதற்கு / எவற்றிற்கு சரக்கு மற்றும் சேவை வரி பொருந்தும்?
- (A) Inputs and/or capital goods sent to job-worker (Satisfying conditions under section 143)
சில்லரை வேலையாளுக்கு அனுப்பப்பட்ட உள்ளீடுகள் மற்றும் (அல்லது) மூலதனச் சரக்குகள் (பிரிவு 143 –ஐ பூர்த்தி செய்யும் பட்சத்தில்)
- (B) The job-worker charges and additional material added by the job-worker on the inputs sent by the principal
சில்லரை வேலையாளுக்கு முதன்மை வணிகரால் அனுப்பப்பட்ட உள்ளீட்டு சரக்குகளில் கூடுதலாக சரக்குகள் சேர்ந்தமைக்கு கட்டணம் கோரும் போது
- (C) Both of the above
மேற்கூறிய இரண்டும்
- (D) None of the above
மேற்கூறிய எதுவுமில்லை
49. What is the periodicity of Form GST ITC-04?
GST ITC-04 படிவம் தாக்கல் செய்வதற்குரிய கால வரம்பு?
- (A) Daily
தினசரி
- (B) Monthly
மாதத்திற்கு ஒருமுறை
- (C) Quarterly
காலாண்டுக்கு ஒருமுறை
- (D) Yearly
ஆண்டுக்கு ஒருமுறை
50. Deemed Export provisions is applicable to
கீழ்க்கண்டவற்றுள் எதற்கு கருத்தியலான ஏற்றுமதி என்பது பொருந்தும்?
- (A) Deemed export provision is applicable only to goods
கருத்தியலான ஏற்றுமதி சரக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்
- (B) Deemed export provision is applicable only to services
கருத்தியலான ஏற்றுமதி சேவைகளுக்கு மட்டுமே பொருந்தும்
- (C) Deemed export provision is applicable both to goods and services
கருத்தியலான ஏற்றுமதி என்பது சரக்குகள் மற்றும் சேவைகள் இரண்டிற்கும் பொருந்தும்
- (D) Deemed export provision is applicable when goods and services are supplied to SEZ units / developers
சிறப்பு பொருளாதார அலகு / சிறப்புப் பொருளாதார அலகினை உருவாக்கியவர்கள் ஆகியோர்களுக்கு வழங்குகை செய்யப்பட்ட சரக்கு மற்றும் சேவைகளுக்கு மட்டுமே கருத்தியலான ஏற்றுமதி பொருந்தும்

51. When can mistake apparent on record be corrected?
ஏதேனும் ஒரு ஆணையில் / அறிக்கையில் பார்த்த மாத்திரத்தில் தெளிவாகத் தெரியும் பிழையினை எப்போது திருத்தலாம்?
- (A) when mistake noticed by authority passing the order
பிழையானது ஆணையினை பிறப்பிக்கும் அலுவலரால் கண்டறியப்படும் போது
- (B) when mistake pointed out by corresponding officer of CGST / SGST
பிழையானது தொடர்புடைய சக CGST / SGST அலுவலரால் சுட்டிக்காட்டப்படும் போது
- (C) when mistake pointed by person affected by the order
பிழையானது வரி விதிக்கத்தக்க நபரால் சுட்டிக்காட்டப்படும் போது
- (D) all of the above
மேலே உள்ள அனைத்தும்
52. How should e-way bill be generated for multiple consignments intended to be transported in one conveyance?
ஒரே வாகனத்தில் கொண்டு செல்லப்படும் பல்வேறுபட்ட சரக்குத் தொகுப்புகளுக்கு மின்னணு வழிச்சீட்டு எவ்வாறு தயாரிக்கப்பட வேண்டும்?
- (A) The transporter shall generate separate e-way bills for each consignment
சரக்கேற்றப் புடைப் பெயர்ச்சிப் பொறுப்பாளர் ஒவ்வொரு சரக்குத் தொகுப்பிற்கும் தனித்தனியே மின்னணு வழிச்சீட்டு தயாரிக்க வேண்டும்
- (B) A consolidated e-way bill in FORM GST EWB-02 may be generated
படிவம் GST EWB-02 -ல் ஒருங்கிணைந்த மின்னணு வழிச்சீட்டு தயாரிக்கப்பட வேண்டும்
- (C) No e-way bill shall be required
மின்னணு வழிச்சீட்டு தேவை எழாது
- (D) None of the above
மேற்கூறிய எதுவுமில்லை
53. _____ Supply shall attract IGST?
கீழ்க்கண்டவற்றுள் எந்த வழங்குகைக்கு IGST பொருந்தும்?
- (A) Intra State Supply
உள்மாநில வழங்கல்
- (B) Inter State Supply
மாநிலங்களுக்கு இடையேயான வழங்கல்
- (C) Both (A) and (B)
(A) மற்றும் (B) இரண்டும்
- (D) Neither (A) nor (B)
(A) மற்றும் (B) இரண்டும் இல்லை

54. Supply of goods in the course of import into the territory of India is
இந்திய எல்லைக்குள் இறக்குமதி செய்யப்படும் சரக்கின் வழங்கல் என்பது?
- (A) Intra-state supply
உள்மாநில வழங்கல்
- (B) Inter-State supply
மாநிலங்களுக்கு இடையேயான வழங்கல்
- (C) Export
ஏற்றுமதி
- (D) Neither Export nor Import
ஏற்றுமதி அல்லது இறக்குமதி இரண்டும் இல்லை
55. Zero rated supply includes
பூஜ்ய வரியிட்ட வழங்கல் என்பது?
- (A) Export of goods and services
சரக்குகள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி
- (B) Supply of goods and services to a SEZ developer or SEZ Unit
சிறப்பு பொருளாதார அலகு அல்லது சிறப்பு பொருளாதார அலகினை உருவாக்குபவர்களுக்கு அனுப்பப்படும் மற்றும் சேவைகளின் வழங்கல்களுக்கு மட்டுமே பொருந்தும்
- (C) Supply of goods and services by a SEZ developer or SEZ Unit
சிறப்பு பொருளாதார அலகு அல்லது சிறப்பு பொருளாதார அலகினை உருவாக்குபவர்களால் செய்யப்படும் சரக்கு மற்றும் சேவைகளின் வழங்கல்களுக்கு மட்டுமே பொருந்தும்
- (D) Both (A) and (B)
(A) மற்றும் (B) இரண்டும்
56. The supply of goods to SEZ unit is treated as _____ in the hands of the supplier.
சிறப்பு பொருளாதார அலகிற்கு வழங்குகை புரியும் சரக்கானது வழங்கநருக்கு _____ கருதப்படும்?
- (A) Exempt Supply – Reversal of credit
வரி விலக்களிக்கப்பட்ட வழங்கல்
- (B) Deemed Taxable Supply – No reversal of credit
கருத்தியலான வரி விதிப்புடைய வழங்கல்
- (C) Export of Supplies
ஏற்றுமதி வழங்கல்
- (D) Non-Taxable Supply – Outside the Scope of GST
வரி அல்லாத வழங்கல்

57. What would the TDS and TCS rates be under IGST?
IGST யின் கீழ் TDS மற்றும் TCS வரி விகிதங்கள் என்ன?
- (A) TDS and TCS provisions not applicable to IGST since no such provisions have been incorporated under IGST Act
TDS மற்றும் TCS ஆகியவை IGST வரி விதிப்பிற்கு பொருந்தாது. ஏனெனில் IGST சட்டத்தின் கீழ் அத்தகைய வழிமுறைகள் இணைக்கப்படவில்லை
- (B) TDS and TCS @ 1% each
TDS மற்றும் TCS @ 1%
- (C) TDS @ 2% and TCS @ not exceeding 2%
TDS 2% மற்றும் TCS 2% க்கு மிகாமல்
- (D) TDS @ 1% and TCS not exceeding 2%
TDS 1% மற்றும் TCS 2% க்கு மிகாமல்
58. How long is the prescribed transition period under the GST Compensation Act?
சரக்கு மற்றும் சேவைகள் (மாநிலங்களுக்குரிய இழப்பீடு) சட்டத்தின்படி பரிந்துரைக்கப்பட்ட மாற்ற காலம்?
- (A) 3 years
3 ஆண்டுகள்
- (B) 7 years
7 ஆண்டுகள்
- (C) 2 years
2 ஆண்டுகள்
- (D) 5 years
5 ஆண்டுகள்
59. When the compensation payable to a State shall be provisionally calculated and released?
ஒரு மாநிலத்திற்கு வழங்கப்படும் இழப்பீடு தற்காலிகமாக கணக்கிடப்பட்டு எப்போது வழங்கப்படும்?
- (A) at the end of every three months period
ஒவ்வொரு மூன்று மாத காலத்தின் முடிவிலும்
- (B) at the end of every four months period
ஒவ்வொரு நான்கு மாத காலத்தின் முடிவிலும்
- (C) at the end of every two months period
ஒவ்வொரு இரண்டு மாத காலத்தின் முடிவிலும்
- (D) at the end of every one month period
ஒவ்வொரு ஒரு மாத காலத்தின் முடிவிலும்

60. Before whom the accounts of the Goods and Services Tax Compensation Fund as certified by the Comptroller and Auditor-General of India or any other person appointed by him in this behalf together with the audit report thereon shall be laid?
இந்தியாவின் தலைமைக் கணக்காயர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட அலுவலரால் சான்றளிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியின் இழப்பீட்டு நிதி மற்றும் தணிக்கை அறிக்கை யாரிடம்/எங்கு சமர்ப்பிக்கப்படும்?

- (A) Before each House of Parliament
பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அவையின் முன்பும்
- (B) Before President of India
இந்திய குடியரசுத் தலைவரிடம்
- (C) Before Lok Sabha
மக்களவையில்
- (D) All of the above
மேற்கூறிய அனைத்தும்

61. Outward supply of used vehicles, seized goods, waste and scrap by the government to any registered person is charged by
பதிவு பெற்ற நபருக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், கைப்பற்றப்பட்ட பொருட்கள், கழிவுகள் மற்றும் தேவையற்ற பொருட்கள் அரசால் வெளிப்புற வழங்குகை செய்யப்படும் பட்சத்தில் அதற்கான வரியானது?

- (A) Forward charge mechanism
நேரிடைக் கட்டண அடிப்படையில் வசூலிக்கப்படும்
- (B) Reverse charge mechanism
எதிரிடைக் கட்டண அடிப்படையில் வசூலிக்கப்படும்
- (C) Both (A) and (B)
(A) மற்றும் (B) இரண்டும்
- (D) None of the above
மேற்கூறிய எதுவுமில்லை

62. Outward supply of used vehicles, seized goods, waste and scrap by the government to any un-registered person is charged by

பதிவு பெறாத ஒரு நபருக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், கைப்பற்றப்பட்ட பொருட்கள், கழிவுகள் மற்றும் தேவையற்ற பொருட்கள் அரசால் வெளிப்புற வழங்குகை செய்யப்படும் பட்சத்தில் அதற்கான வரியானது?

- (A) Forward charge mechanism
நேரிடைக் கட்டண அடிப்படையில் வசூலிக்கப்படும்
- (B) Reverse charge mechanism
எதிரிடைக் கட்டண அடிப்படையில் வசூலிக்கப்படும்
- (C) Both (A) and (B)
(A) மற்றும் (B) இரண்டும்
- (D) None of the above
மேற்கூறிய எதுவுமில்லை

63. Which of the following supply is treated as deemed export?

கீழ்க்கண்டவற்றில் எது கருத்தியலான ஏற்றுமதியாகக் கருதப்படுகிறது?

- (A) Supply of goods by a registered person against advance authorization
பதிவு செய்த நபரால் முன்கூட்டியே பெறப்பட்ட அங்கீகாரத்தின் அடிப்படையில் செய்யப்படும் சரக்குகளின் வழங்குகை
- (B) Supply of capital goods by a registered person against EPCG
பதிவு செய்த நபரால் மூலதனப் பொருட்கள் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் செய்யப்படும் மூலதனப் பொருட்களின் வழங்குகை
- (C) Supply of goods by a registered person to EOU
பதிவு செய்த நபரால் ஏற்றுமதி தொடர்பான அலகுக்கு செய்யப்படும் சரக்குகளின் வழங்குகை
- (D) All of the above
மேலே உள்ள அனைத்தும்

64. Which of the following is true?

கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

- (A) Casual taxable person supply handi-craft goods are exempted from taking registration
கைவினைப் பொருட்கள் வழங்குகை செய்யும் தற்செயல் வரி விதிக்கத்தக்க நபருக்கு பதிவுச்சான்று பெறுவதிலிருந்து விலக்கிக்கப்பட்டுள்ளது
- (B) The turnover limit is below 20 lakhs for normal states
சாதாரண வகை மாநிலங்களுக்கு விற்று முதல் வரம்பு 20 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது
- (C) The turnover limit is below 10 lakhs for special states
சிறப்பு வகை மாநிலங்களுக்கு விற்று முதல் வரம்பு 10 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது
- (D) All the above
மேலே உள்ள அனைத்தும்

65. Which of the following goods supplied by agriculture to any registered person is Taxable by Reverse charge mechanism?

விவசாயிகளிடமிருந்து வாங்குகையாகப் பெறப்பட்ட எந்த சரக்கிற்கு எதிரிடை கட்டண அடிப்படையில் வரி விதிக்கப்படுகிறது?

- (A) Cashew nut
முந்திரி பருப்பு
- (B) Beedi leaves
பீடி இலைகள்
- (C) Tobacco leaves
புகையிலை இலைகள்
- (D) All the above
மேலே உள்ள அனைத்தும்

66. The supply of goods by the Canteen Stores Department to the _____ person/ persons is exempted?

கீழ்க்காணும் எந்த நபருக்கு/நபர்களுக்கு Canteen Stores துறையில் செய்யப்படும் சரக்கு வழங்குகைக்கு விலக்கிக்கப்பட்டுள்ளது?

- (A) Unit run canteen
யூனிட் ரன் கேன்டீன்
- (B) CSD to authorized customer
CSD அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு
- (C) Both (A) and (B)
(A) மற்றும் (B) இரண்டும்
- (D) None of the above
மேற்கூறிய எதுவுமில்லை

67. The notification by Commercial Taxes and Registration in No.1/2017 is related to வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறையின் அறிவிக்கை எண். 1/2017 கீழ்க்கண்டவற்றுள் எதனுடன் தொடர்புடையது?
- (A) Tax rate for goods
சரக்குகளுக்கான வரி விகிதம்
- (B) Exempted goods
வரிவிலக்களிக்கப்பட்ட சரக்குகள்
- (C) Tax rate for services
சேவைகளுக்கான வரி விகிதம்
- (D) Exempted services
வரிவிலக்களிக்கப்பட்ட சேவைகள்
68. The notification by Commercial Taxes and Registration in No.11/2017 is related to வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறையின் அறிவிக்கை எண். 11/2017 கீழ்க்கண்டவற்றுள் எதனுடன் தொடர்புடையது?
- (A) Rate of Tax for goods
சரக்குகளுக்கான வரி விகிதம்
- (B) Exempted goods
வரிவிலக்களிக்கப்பட்ட சரக்குகள்
- (C) Tax rate for services
சேவைகளுக்கான வரி விகிதம்
- (D) Exempted services
வரிவிலக்களிக்கப்பட்ட சேவைகள்
69. Which of the following supply of services is taxed by forward charge mechanism? கீழ்க்கண்ட சேவை வழங்குகைகளில் எதற்கு நேரிடைக் கட்டண அடிப்படையில் வரி விதிக்கப்படுகிறது?
- (A) Goods Transport Agency
சரக்கு போக்குவரத்து நிறுவனம்
- (B) Legal service by Business utility
வணிகப் பயன்பாட்டிற்கான சட்ட சேவை
- (C) Sponsorship to body corporate
கூட்டுருக்கு குழுமத்திற்கு செய்யப்படும் விளம்பர சேவை
- (D) Postal service by department of posts
தபால் துறையால் வழங்கப்படும் தபால் சேவைகள்

70. Annexure-B in Refund circular is related to
வரியினை திருப்பிக் கொடுத்தல் தொடர்பான சுற்றறிக்கையின் இணைப்பு-B ல் தெரிவிக்கப்பட வேண்டிய விவரங்கள்
- (A) Details of outward supply of goods only
சரக்குகளின் வெளிப்புற வழங்குகை தொடர்பான விவரங்கள்
- (B) Details of inward supply of goods only
சரக்குகளின் உள்வரு வழங்குகை தொடர்பான விவரங்கள்
- (C) Details of outward supply of goods and services
சரக்குகளின் மற்றும் சேவைகளின் வெளிப்புற வழங்குகை தொடர்பான விவரங்கள்
- (D) Details of inward supply of goods and services
சரக்குகளின் மற்றும் சேவைகளின் உள்வரு வழங்குகை தொடர்பான விவரங்கள்
71. The input tax for a passenger vehicle other than automobile dealer having seating capacity more than 13 persons is eligible
13 நபர்களுக்கு மேல் இருக்கைதிறன் கொண்ட (வாகன வணிகம் செய்யும் வணிகர் நீங்கலாக) பயணிகள் வாகனத்திற்கான உள்ளீட்டு வரி வரவு என்றிலிருந்து துயக்கத் தகுதியானது?
- (A) From 1st July 2017
ஜூலை 1, 2017 முதல்
- (B) From 1st February 2019
பிப்ரவரி 1, 2019 முதல்
- (C) Not eligible
தகுதி இல்லை
- (D) None of the above
மேற்கண்ட எதுவுமில்லை
72. Tax rate for a contractor for a Government work is 12% then, the tax rate for the Sub-contractor from main contractor is
அரசின் ஒப்பந்தப்பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரருக்கான வரி விகிதம் 12% எனில் அந்த முதன்மை ஒப்பந்ததாரரிடமிருந்து ஒப்பந்த பணிகளை பெற்று செயல்படுத்தும் துணை ஒப்பந்ததாரரின் வரிவிகிதம் எவ்வளவு?
- (A) 12%
12%
- (B) 18%
18%
- (C) 28%
28%
- (D) Exempted
வரிவிலக்களிக்கப்பட்டுள்ளது

73. In a Buy one – Get one free Offer, the Input Tax Credit for free goods is
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகை தொடர்பான வழங்குகையில் இலவசமாக வழங்கப்படும் சரக்கிற்கான உள்ளீட்டு வரி வரவு
- (A) Fully Reversed
முழுமையாக திருப்பம் செய்யப்பட வேண்டும்
- (B) Not to be reversed
திருப்பம் செய்ய அவசியமில்லை
- (C) Proportionately reversed
விகிதாச்சார அடிப்படையில் திருப்பம் செய்ய வேண்டும்
- (D) None of the above
மேற்கூறிய எதுவுமில்லை
74. The refund under Inverted duty Structure is applicable for the following situation?
கீழ்க்கண்டவற்றுள் தலைகீழ் வரி விகிதம் தொடர்பான வரி திருப்பி வழங்கலுக்கு தொடர்புடைய சரியான கூற்று எது
- (A) Purchase at 18% only and sales at 5%, 12% only
18% வரி விகிதம் கொண்ட மூலதனச் சரக்குகளால் உற்பத்தி செய்யப்பட்டு 5% மற்றும் 12% வரி விகிதம் வழங்குகை மேற்கொள்ளப்பட்ட சரக்குகள்
- (B) Purchase at 12% only and sales at 5% only
12% வரி விகிதம் கொண்ட மூலதனச் சரக்குகளால் உற்பத்தி செய்யப்பட்டு 5% வரி விகிதம் வழங்குகை மேற்கொள்ளப்பட்ட சரக்குகள்
- (C) Purchase at 18%, 12%, 5% and sales at 18%, 12%, 5%
18%, 12%, 5% வரி விகிதம் கொண்ட மூலதனச் சரக்குகளால் உற்பத்தி செய்யப்பட்டு 18%, 12%, 5% வரி விகிதத்தில் வழங்குகை மேற்கொள்ளப்பட்ட சரக்குகள்
- (D) None of the above
மேற்கூறிய எதுவுமில்லை
75. The free sample given to a doctor by Pharma company in actual practice is
நடைமுறையில் பார்மா நிறுவனம் மருத்துவருக்கு வழங்கிய இலவச மாதிரியானது?
- (A) Pharma company eligible for ITC to those free gifts
பார்மா நிறுவனம் இலவச மாதிரிகளுக்கான உள்ளீட்டு வரி வரவினைத் துயக்கத் தகுதியானது
- (B) Pharma company not eligible for ITC to those free gifts
பார்மா நிறுவனம் இலவச மாதிரிகளுக்கான உள்ளீட்டு வரி வரவினைத் துயக்கத் தகுதியற்றது
- (C) Prior Permission should be got from Government to avail ITC
உள்ளீட்டு வரி வரவினைத் துயக்க அரசிடம் முறையான முன் அனுமதி பெறப்பட வேண்டும்
- (D) None of the above
மேற்கூறிய எதுவுமில்லை

76. Which of the following service / services are exempted from service tax under Notification No. 25/2012 ST?

பின்வரும் எந்த சேவை/சேவைகளுக்கு அறிவிக்கை எண். 25/2012 ST-ன் படி சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது?

(A) Services provided to United Nations or any specified international organizations

ஐக்கிய நாடுகள் அல்லது குறிப்பிட்ட சர்வதேச அமைப்புகளுக்கு வழங்கப்படும் சேவைகள்

(B) Health care services by a authorized medical practitioner

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பயிற்சியாளரால் வழங்கப்படும் சுகாதார சேவைகள்

(C) Services of public libraries by way of lending of books

புத்தகங்களை வாடகைக்கு விடும் பொது நூலங்களின் சேவைகள்

(D) All of the above

மேலே உள்ள அனைத்தும்

77. What are the services on which partial reverse charge mechanism shall be applicable as per the service tax notification No. 30/2012 ST?

சேவை வரி அறிவிக்கை எண். 30/2012 ST-ன் படி பகுதியளவு எதிரிடை கட்டண அடிப்படையில் வரி செலுத்திப் பொருந்தக்கூடிய சேவைகள் எது/எவை?

(A) Supply of manpower for any purpose

எந்த நோக்கத்திற்காகவும் செய்யப்படும் மனிதவள சேவைகள் வழங்குகை

(B) Service portion in execution of works contract

ஒப்பந்த பணிக்கான சேவைப் பகுதி

(C) Both (A) and (B)

(A) மற்றும் (B) இரண்டும்

(D) None of the above

மேலே உள்ள அனைத்தும்

78. As per Rule-2C of service Tax Rules-2006, the service portion of food and Drinks sold in Restaurant is determined as

சேவை வரி விதிகள் 2006-ன் விதி 2C -இன்படி உணவகத்தில் விற்கப்படும் உணவு மற்றும் பாணங்களுக்கு விதிக்கப்படும் சேவை வரிக்கான சேவைப்பகுதி கீழ்க்கண்டவாறு தீர்மானிக்கப்படுகிறது?

- (A) 40% of amount charged
வசூலிக்கப்படும் தொகையில் 40%
- (B) 50% of amount charged
வசூலிக்கப்படும் தொகையில் 50%
- (C) 60% of amount charged
வசூலிக்கப்படும் தொகையில் 60%
- (D) None of the above
மேலே உள்ள அனைத்தும்

79. As per Rule 2A of Service Tax Rules-2006, the service portion of works contract is determined as

சேவை வரி விதிகள் 2006-ன் விதி 2A -இன்படி ஒப்பந்த பணிகளுக்கான சேவைப் பகுதி பின்வருமாறு தீர்மானிக்கப்படுகிறது?

- (A) 40% of total amount charged in respect of execution of original works
அசல் ஒப்பந்தப் பணிகளை நிறைவேற்றுவது தொடர்பாக வசூலிக்கப்படும் மொத்தத் தொகையில் 40%
- (B) 70% of total amount charged in respect of maintenance and Repair Works
பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு தொடர்பாக வசூலிக்கப்படும் மொத்தத் தொகையில் 70%
- (C) Both (A) and (B) are correct
(A) மற்றும் (B) இரண்டும் சரியானவை
- (D) Both (A) and (C) are wrong
(A) மற்றும் (C) இரண்டும் தவறு

80. Giving a Bus on hire to any person is liable to Tax as per Service Tax Laws?
சேவை வரிச் சட்டங்களின்படி ஒரு நபருக்கு பேருந்தை வாடகைக்கு வழங்குவது சேவை வரிக்கு உட்பட்டதா?
- (A) Yes, if it is hire to other than to State Transport undertaking
ஆம், அது மாநில அரசு போக்குவரத்து நிறுவனத்திற்கு அல்லாமல் பிறருக்கு வாடகைக்கு விடப்பட்டால்
- (B) No, not at all attracted to Tax
இல்லை, வரி விதிக்கப்படாது
- (C) No, if it is hire to state transport undertaking
இல்லை, அது மாநில அரசின் போக்குவரத்து நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்பட்டால்
- (D) Both (A) and (C) are correct
(A) மற்றும் (C) இரண்டும் சரியானவை
-

098/DM/22

Register Number										
--------------------	--	--	--	--	--	--	--	--	--	--

DEPARTMENTAL EXAMINATIONS
DEPARTMENTAL TEST IN COMMERCIAL TAXES ACTS — PART – I
(With Books)

Maximum Time : 30 minutes

Maximum Marks : 20

IMPORTANT INSTRUCTIONS

DESCRIPTIVE TYPE

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.

விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.

2. Answer should be in brief and to the point and need not be a verbatim reproduction of printed pages. (Applicable for tests to be answered "with books" only).

விடைகள் சுருக்கமாகவும், வினாவிற்கு உரிய அளவிலும் இருக்க வேண்டும். புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை திரும்ப எழுதக் கூடாது. (இக்குறிப்பு புத்தகங்களுடன் எழுதும் தேர்விற்கு மட்டும் பொருந்தும்)

3. In case of doubt, English version is the final.

வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

[Turn over

Answer any FOUR questions.

எவையேனும் நான்கு கேள்விகளுக்கு விடையளிக்கவும்.

(4 × 5 = 20)

1. Short notes on Location of the recipient of services.

சிறு குறிப்பு வரைக : சேவைகளைப் பெற்றுக் கொள்பவரின் அமைவிடம்.

2. What is composite supply and mixed supply?

கூட்டு வழங்குகை மற்றும் கலப்பு வழங்குகை என்பது என்ன?

3. Define the term 'person' under the CGST Act.

வரையறு : நபர் (சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம்).

4. What is "Consideration" in relation to the supply of goods or services or both?

சரக்கு அல்லது சேவை அல்லது இரண்டின் வழங்குகளைப் பொறுத்து மறுபயன் என்பது என்ன?

5. Define Goods and Capital Goods.

வரையறு : சரக்கு மற்றும் மூலதனச் சரக்கு.

6. Give short notes on Service and Input Service Distributor.

சிறு குறிப்பு வரைக : சேவைகள் மற்றும் உள்ளீட்டு சேவை விநியோகிப்பவர்.